



வெளியிடுபவர்

பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம்

திகதி

2022.08.18

நாணயக்கொள்கை மீளாய்வு : இல. 06 – 2022 ஓகத்து

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில்
பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2022 ஓகத்து 17ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 14.50 சதவீதம் மற்றும் 15.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. இத்தீர்மானத்தை மேற்கொள்கையில் சபையானது முன்னைய நாணயக்கொள்கை மீளாய்வுடன் ஒப்பிடுகையில் பொருளாதார நடவடிக்கையில் எதிர்பார்க்கப்பட்டதனைக் காட்டிலும் பாரிய சுருக்கத்தினையும் விலை அழுத்தங்களின் எதிர்பார்க்கப்பட்டதனைக் காட்டிலும் விரைவான தளர்த்தலையும் எடுத்துரைக்கின்ற பிந்திய மாதிரி அடிப்படையிலமைந்த எறிவுகளை பரிசீலனையில் கொண்டிருந்தது. அவசரமற்ற இறக்குமதிச் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளுடன் ஒன்றிணைந்து ஏற்கனவே செயற்பாட்டிலுள்ள சுருக்க நாணயக்கொள்கை மற்றும் இறைக்கொள்கைகள் அண்மைய காலத்தில் தனியார் துறைக்கான கொடுகடனில் குறிப்பிடத்தக்க சுருக்கத்தினையும் தொழிலின்மையில் மீட்சிக்கான நிச்சயமற்ற சாத்தியப்பாட்டு இடர்நேர்வுகளையும் விளைவிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. அண்மைய காலத்தில் மையப் பணவீக்கமானது உயர்ந்தளவில் காணப்படுமென எறிவுசெய்யப்பட்டுள்ளமைக்கு மத்தியிலும், இதுகாலவரையிலும் மத்திய வங்கி மற்றும் அரசாங்கம் என்பவற்றினால் மேற்கொள்ளப்பட்ட கொள்கை சார்ந்த வழிமுறைகள் எதிர்வரவுள்ள காலப்பகுதியில் உலகளாவிய பண்ட விலைகளில் எதிர்பார்க்கப்பட்ட வீழ்ச்சியுடனும் உள்நாட்டு விலைகளுக்கு அது கடத்தப்படுவதுடனும் இணைந்து எவையேனும் மொத்தக்கேள்வி அழுத்தங்களை கட்டுப்படுத்துவதற்கு உதவியளித்து, அதனூடாக பணவீக்க எதிர்பார்க்கைகளை நிலைநிறுத்துமென நாணயச்சபை அபிப்பிராயப்பட்டுள்ளது.

உலகளாவிய பொருளாதார வளர்ச்சி விரைவான வேகத்தில் மெதுவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது

பன்னாட்டு நாணய நிதியத்தின் உலகளாவிய பொருளாதார தோற்றப்பாடு பற்றிய 2022 யூலை இற்றைப்படுத்தலில் குறிப்பிடப்பட்டவாறு, உலகளாவிய பொருளாதார வளர்ச்சியானது 2021இல் பதிவாகிய 6.1 சதவீதத்திலிருந்து 2022இல் 3.2 சதவீதத்திற்கு மிதமடையுமென மதிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய விடயங்களுக்கு மத்தியில் பணவீக்க அழுத்தங்கள் தோற்றம்பெற்றமை, கொவிட்-19 மீளெழுச்சி பெற்றமையின் காரணமாக சீனப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மெதுவடைதல் என்பவற்றின் பின்னர் உலக முழுவதும் மத்திய வங்கிகளால் பின்பற்றப்பட்ட இறுக்கமான நாணய நிலைமைகள் அத்துடன் கிழக்கு ஐரோப்பாவில் புவிசார் அரசியல் பதற்றங்களிலிருந்து தோற்றம்பெற்ற மேலதிக எதிர்மறையான கசிவுத்தாக்கங்கள் என்பன உலகளாவிய வளர்ச்சி எதிர்பார்க்கைகளை குறைவடையச் செய்துள்ளன. பிரதானமாக உயர்வடைந்த எரிசக்தி மற்றும் உணவு விலைகள் அதேபோன்று நிரம்பல் - கேள்வி சமயின்மைகள் என்பவற்றின் காரணமாக உலகளாவிய பணவீக்கம் உயர்வாகக் காணப்படுகின்ற

அதேவேளை அண்மைய காலத்திலிருந்து நடுத்தர காலத்தில் உலகளாவிய பணவீக்கத்திற்கான தோற்றப்பாட்டில் நடடங்களுடன் இணைந்த நிதியியல் இடர்நேர்வுகள் தோற்றம்பெறுகின்றன.

உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க சரிவினை பதிவுசெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது

பிரதானமாக எரிசக்தி மற்றும் மின்சக்தி என்பவற்றின் பற்றாக்குறைகள் காரணமாக விடாப்பிடியான வழங்கல் பக்க இடையூறுகளின் தாக்கம் அத்துடன் சமூக - அரசியல் அபிவிருத்திகளுடன் இணைந்த நிச்சயமின்மைகள் என்பன 2022இன் இரண்டாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ள அதேவேளை அத்தகைய தாக்கமானது 2022இன் மூன்றாம் காலாண்டு முழுவதும் தொடர்ந்திருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. 2022இன் முதற் காலாண்டில் ஏற்கனவே பதிவாகிய எதிர்மறையான வளர்ச்சி மற்றும் முரணான கொள்கைகள் என்பவற்றுடன் இத்தாக்கமொன்றிணைந்து 2022இல் உண்மை நடவடிக்கையில் எதிர்பார்க்கப்பட்டதனைக் காட்டிலும் பாரிய சுருக்கத்தினை விளைவிக்கக்கூடும். எனினும், பேரண்டப் பொருளாதார நிலைமைகளின் எதிர்பார்க்கப்பட்ட உறுதிப்படுத்தல் மற்றும் பொருளாதாரத்தின் கட்டமைப்புச் சார்ந்த சீராக்கங்களை நடைமுறைப்படுத்தல் என்பவற்றுடன் உண்மை மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது எதிர்வரவுள்ள காலப்பகுதியில் மீட்சியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

தீவிரமடைந்த சவால்களுக்கு மத்தியில் வெளிநாட்டுத் துறையில் சாதகமான அபிவிருத்திகள் அவதானிக்கப்பட்டுள்ளன

அவசரமற்ற இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதற்கான கொள்கைசார்ந்த வழிமுறைகளின் தாக்கத்தினைப் பிரதிபலித்து, வணிகப் பொருள் வர்த்தகப் பற்றாக்குறை திரண்ட நியதிகளில் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்த அதேவேளை, ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் தொடர்ந்தும் உயர்வாகக் காணப்பட்டன. தொழிலாளர் பணவனுப்பல்களின் வடிவிலான வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்கள் எதிர்பார்க்கப்பட்டதனைக்காட்டிலும் குறைவாகக் காணப்பட்ட அதேவேளை, அதிகரிக்கின்ற சுற்றுலாப் பயணிகள் வருகைகள் மூலம் சுற்றுலாத்துறையில் மேம்பாடுகள் அவதானிக்கப்பட்டன. ஏற்றுமதிப் பெறுகைகளை நாட்டிற்குக் கொண்டுவந்து மாற்றுுவதற்கான கண்காணிப்புப் பொறிமுறைகளை வலுப்படுத்தியதன் மூலம் துணையளிக்கப்பட்டு இறக்குமதிச் செலவினத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி அத்துடன் நாட்டிற்கு அனுப்பப்பட்ட ஏற்றுமதிப் பெறுகைகளின் அதிகரித்த மாற்றுதல்கள் என்பவற்றுடன் உள்நாட்டு வெளிநாட்டு செலாவணிச் சந்தையில் அவதானிக்கப்பட்ட அழுத்தங்கள், பாரியளவிற்கு தளர்வடைந்துள்ளன. அதற்கமைய, செலாவணி வீதமானது, 2022 மே நடுப்பகுதியிலிருந்து ஆரம்பித்த சந்தை வழிகாட்டல்களினுள் பரந்தளவில் உறுதியாகக் காணப்படுகின்ற அதேவேளை முறைசாராச் சந்தை மற்றும் உத்தியோகபூர்வ செலாவணி வீதங்கள் என்பவற்றுக்கிடையிலான இடைவெளி அண்மைய வாரங்களில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்துள்ளதுடன் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் திரவத்தன்மை நிலைமைகளில் ஏற்படும் மேம்பாடுகளுடன் அத்தகைய இடைவெளியானது எதிர்வரவுள்ள காலப்பகுதியில் குறுக்கமடைவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, மேம்பட்ட வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மை, பாரியளவான நிதி உதவியினைப் பெற்றுக்கொள்ளும் தாக்கத்தினை பிரதிபலித்து எரிபொருள், சமையல் எரிவாயு, மருந்து, வளமாக்கிகள் போன்ற அத்தியாவசிய பண்டங்கள் கிடைக்கப்பெறுகின்ற தன்மையும் விநியோகமும் குறிப்பிடத்தக்களவு மேம்பட்டுள்ளன. எதிர்வரவுள்ள காலப்பகுதியில் அத்தகைய அத்தியாவசிய பண்டங்களை தொடர்ச்சியாக

வழங்குவதற்கான ஏற்பாடுகள் செயற்பாட்டிலுள்ளன. 2022 யூலை இறுதியிலுள்ளவாறான மொத்த அலுவல்சார் ஒதுக்குகள், பயன்பாட்டுத் தன்மை மீது நிபந்தனைகளுக்குட்பட்டதாகவுள்ள ஏறத்தாழ ஐ.அ.டொலர் 1.5 பில்லியனுக்குச் சமமான சீன மக்கள் வங்கியிடமிருந்து கிடைத்த பரஸ்பர நாணயப் பரிமாற்றல் ஒப்பந்த வசதி உள்ளடங்கலாக ஐ.அ.டொலர் 1.8 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. நீடிக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் மீது அலுவல்கள் மட்ட இணக்கப்பாட்டினை எய்துவதற்கான பன்னாட்டு நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் அடுத்துவருகின்ற வாரங்களில் இடம்பெறுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள அதேவேளை, நிதியியல் மற்றும் சட்ட மதியுரைஞர்களின் உதவியுடன் படுகடன் மீள்கட்டமைப்புச் செயன்முறையினை முன்கூட்டியே இடம்பெறச் செய்வதற்கான துரிதமான வழிமுறைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இறுக்கமான நாணய மற்றும் திரவத்தன்மை நிலைமைகளுக்கு பதிலிறுத்தி சந்தை வட்டி வீதங்கள் மேலும் அதிகரித்துள்ளன

மத்திய வங்கியினால் இதுவரையிலும் அறிமுகப்படுத்தப்பட்ட முக்கிய நாணயக்கொள்கை இறுக்கப்படுத்தல் வழிமுறைகளின் ஊடுகடத்தலைப் பிரதிபலித்து, இறுக்கமான நாணயச்சந்தை திரவத்தன்மை நிலைமைகளுக்கு மத்தியிலும் சந்தை வட்டி வீதங்கள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளன. தனியார் துறைக்கான கொடுகடன் வளர்ச்சி, வீழ்ச்சிப்போக்கில் காணப்படுகின்றது. தனியார் துறைக்கு வழங்கப்படும் கொடுகடனின் ஆண்டிற்காண்டு வளர்ச்சி முன்னைய மாதத்தினைவிட மிகச்சரியான நியதிகளில் சுருக்கமொன்றுடன் 2022 யூனில் குறிப்பிடத்தக்களவு மெதுவடைந்து கணிசமாக உயர்வான விளைவு சந்தை வட்டி வீதங்களினதும் பொருளாதார நடவடிக்கை மிதமடைதலினதும் தாக்கத்தினைப் பிரதிபலிக்கின்றது. வங்கித்தொழில் முறைமையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் தொடர்ந்தும் சுருக்கமடைந்து விரிந்த பண நிரம்பலின் விரிவடைதலினை ஒடுக்கியுள்ளது. அதிகரிக்கின்ற வட்டி வீதங்கள் மூலம் தனியார் துறைக்கான கொடுகடன் வளர்ச்சியிலும் விரிந்த பண நிரம்பலிலும் எதிர்வரவுள்ள காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க குறைவடைதல் எதிர்பார்க்கப்படுகின்றது. 2022 ஓகத்தில் நாணய நிதியிடல் குறிப்பிடத்தக்களவு குறைவடைந்துள்ள அதேவேளை, முக்கிய அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சிகளால் செலவுப் பிரதிபலிப்பு விலையிடலை நடைமுறைப்படுத்துவதுடன் இணைந்து ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இறைத் திரட்சி வழிமுறைகளினால் துணையளிக்கப்பட்டு எதிர்வரவுள்ள காலப்பகுதியில் நாணய நிதியிடலுக்கான மேலதிகத் தேவை குறைவாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, பாரியளவில் காணப்படுகின்ற சுற்றோட்டத்திலுள்ள நாணயமானது தற்போதுள்ள உயர்வான வைப்பு வட்டி வீதங்களுடன் வங்கித்தொழில் முறைமைக்கு திரும்புகின்றது.

பணவீக்கம் துரிதமடைதல் வேகம் எதிர்பார்க்கப்பட்டதைவிட மிதமடைந்துள்ளது

முதன்மைப் பணவீக்கமானது அண்மைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் 2022 யூலையில் மெதுவான வேகத்தில் உயர்வடைந்தது. அத்தகைய மிதமடைதலானது எதிர்வரவுள்ள காலப்பகுதியிலும் தொடருமென எதிர்பார்க்கப்பட்டு, இதனூடாக முன்னைய எறிவுகளுடன் ஒப்பிடுகையில் 2022 இறுதியளவில் குறைந்த பணவீக்க மட்டமொன்றினை விளைவிக்கும். அதற்கமைய, முன்னைய நாணயக் கொள்கை மீளாய்வுடன் ஒப்பிடுகையில் சில உணவு விலைகளில் மிதமடைதல் மற்றும் செலாவணி வீதம் உறுதியடைதல் என்பவற்றுடன் ஒன்றிணைந்து கட்டுப்பாட்டு விலைகளுக்கான கீழ்நோக்கிய திருத்தங்கள் மற்றும் அவற்றின் இரண்டாம் சுற்றுத்தாக்கம் என்பவற்றினைப் பிரதான காரணமாகக் கொண்டு விரைவான வேகத்தில் குறைவடையுமென்பதனை பிந்திய அண்மைய கால

முதன்மைப் பணவீக்க எதிர்வுகூறல் காண்பிக்கின்றது. இறுக்கமான நாணய மற்றும் இறை நிலைமைகளினால் ஏற்பட்ட குறைவடைந்த கூட்டுக்கேள்வி அழுத்தங்கள், உலகளாவிய உணவு மற்றும் ஏனைய பண்ட விலைகளில் எதிர்பார்க்கப்பட்ட இயல்புநிலையை அடைதலுடன் இணைந்து உள்நாட்டு வழங்கல் நிலைமைகளின் எதிர்பார்க்கப்பட்ட மேம்பாடுகள் அத்துடன் சாதகமான புள்ளிவிபரவியல் தளத்தாக்கம் என்பவற்றின் மூலம் முதன்மைப் பணவீக்கம் மிதமாக முன்னோக்கிச் செல்லுமென எதிர்பார்க்கப்படுவதுடன் நடுத்தரகாலத்தில் விரும்பப்பட்ட வீச்சில் நிலைபெறுமென எறிவுசெய்யப்பட்டுள்ளது.

கொள்கை வட்டி வீதங்கள் தற்போதைய மட்டங்களில் பேணப்படுகின்றன

மேலே எடுத்துக்காட்டவாறு நடப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் பேரண்டப் பொருளாதார அபிவிருத்திகளை பரிசீலனையில் கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, 2022 ஓகத்து 17ஆம் நாளன்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 14.50 சதவீதம் மற்றும் 15.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. விளைவு சந்தை வட்டி வீதங்கள் குறிப்பிடத்தக்களவு உயர்வானதென்றும் மத்திய வங்கியினால் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கொள்கைசார்ந்த வழிமுறைகள் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் தொடர்ந்தும் மேலும் ஊடுகடத்தப்படுமென்றும் நாணயச்சபை அபிப்பிராயப்பட்டது. மத்திய வங்கியானது உள்நாட்டு மற்றும் உலகளாவிய பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் சந்தை அபிவிருத்திகளை தொடர்ந்தும் கண்காணிப்பதுடன் எதிர்வரவுள்ள காலப்பகுதியில் விரும்பப்பட்ட வீச்சில் பணவீக்கத்தினை நிலைநிறுத்துவதற்கும் பாரிய பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டினை மீள்வலிமைப்படுத்துவதற்கு முனைப்புடன் உதவுவதற்கும் பொருத்தமான வழிமுறைகளை எடுப்பதற்கு தயாராகவுள்ளது.

நாணயக் கொள்கை தீர்மானம்:

கொள்கை வீதங்கள் மற்றும் நியதி ஒதுக்கு வீதங்கள்

மாற்றமடையவில்லை

துணைநில் வைப்பு வசதி வீதம்

14.50%

துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம்

15.50%

நியதி ஒதுக்கு விகிதம்

4.00%

தகவல் குறிப்பு:

ஆளுநர் முனைவர் பி. நந்தலால் வீரசிங்க அவர்களின் தலைமையிலான ஊடக மாநாடு இலங்கை மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் 2022 ஓகத்து 18ஆம் திகதி மு.ப. 11.00 மணிக்கு நடைபெறுவதுடன் முகநூல் மற்றும் யூ ரியூப் (YouTube) என்பவற்றின் வாயிலாக நேரலையாக இடம்பெறும்.

நாணயக் கொள்கை மீதான அடுத்த கிரமமான அறிக்கை 2022 ஒத்தோபர் 13ஆம் நாளன்று வெளியிடப்படும்.

இணைப்பு I

அட்டவணை 01: பணவீக்கம்

மாதம்		திசெ 21	சன 22	பெப் 22	மாச் 22	ஏப் 22	மே 22	யூன் 22	யூலை 22
முதன்மைப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு % மாற்றம்)	கொடுவிசு (2013=100)	12.1	14.2	15.1	18.7	29.8	39.1	54.6	60.8
	தேடுவிசு (2013=100)	14.0	16.8	17.5	21.5	33.8	45.3	58.9	-
மையப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு % மாற்றம்)	கொடுவிசு (2013=100)	8.3	9.9	10.9	13.0	22.0	28.4	39.9	44.3
	தேடுவிசு (2013=100)	10.8	12.9	14.1	17.3	27.9	37.7	49.3	-

மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

அட்டவணை 02: நாணயத் துறை அபிவிருத்திகள் (தற்காலிகமானவை)

குறிகாட்டி	வெளிநின்ற தொகை (ரூ.பில்லியன்)								
	ஒத் 21	நவெ 21	திசெ 21	சன 22	பெப் 22	மாச் 22 (அ)	ஏப் 22 (அ)	மே 22 (அ)	யூன் 22
ஒதுக்குப் பணம்	1,286	1,288	1,306	1,337	1,324	1,387	1,482	1,415	1,453
விரிந்த பணம் (M _{2b})	10,582	10,546	10,647	10,668	10,755	11,576	11,941	11,897	11,901
தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள்	(837)	(906)	(982)	(1,216)	(1,275)	(1,889)	(2,195)	(2,083)	(2,122)
தேறிய உள்ளநாட்டுச் சொத்துக்கள்	11,418	11,452	11,629	11,883	12,030	13,464	14,136	13,980	14,023
அரசாங்கத்திற்கான தேறிய கொடுகடன்	5,665	5,714	5,832	6,048	6,094	6,544	6,548	6,499	6,677
அரசு கூட்டுத்தாபனங்களுக்கான/ அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சிகளுக்கான கொடுகடன்	1,194	1,185	1,188	1,192	1,238	1,548	1,725	1,750	1,729
தனியார் துறைக்கான கொடுகடன்	6,860	6,920	6,981	7,017	7,051	7,533	7,753	7,754	7,714
விரிந்த பணம் (M ₄)	12,873	12,862	12,985	13,058	13,167	13,992	14,356	14,340	14,335

அ) 2022 மேயில் நாணய மற்றும் கொடுகடன் கூட்டுகளின் அதிகரிப்பிற்கு 2022 மாச்சில் இலங்கை ரூபாவில் சடுதியான தேய்வு முக்கிய காரணமாகக் காணப்படுகின்றது.

மூலம்: இலங்கை மத்திய வங்கி

அட்டவணை 03: வட்டி வீதங்கள்

வட்டி வீதம் (%)	பெப் 22 முடிவில்	மாச் 22 முடிவில்	ஏப் 22 முடிவில்	மே 22 முடிவில்	யூன் 22 முடிவில்	யூலை 22 முடிவில்	2022 ஓகத்து 17இல் உள்ளவாறு
மத்திய வங்கியின் கொள்கை வீதங்கள்							
துணைநிலை வைப்பு வசதி வீதம்	5.50	6.50	13.50	13.50	13.50	14.50	14.50
துணைநிலை கடன்வழங்கல் வசதி வீதம்	6.50	7.50	14.50	14.50	14.50	15.50	15.50
வங்கி வீதம்	9.50	10.50	17.50	17.50	17.50	18.50	18.50
நிறையேற்றப்பட்ட சராசரி அழைப்புப் பணவீதம்	6.48	7.49	14.50	14.50	14.50	15.50	15.50(அ)
திறைசேரி உண்டியல் விளைவுகள் (முதலாந்தரசு சந்தை)							
91-நாள்	8.61	12.92	23.53	23.65	23.85	28.86	29.44
182-நாள்	8.53	12.25	23.96	24.22	24.40	29.24	28.96
364-நாள்	8.53	12.28	24.09	24.30	23.84	29.53	29.14
கடன்வழங்கல் வீதங்கள்							
சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன்வழங்கல் வீதம் (வாராந்தம்)	8.99	9.85	16.38	22.11	22.62	24.94	25.31(ஆ)
சராசரி நிறையேற்றப்பட்ட கடன்வழங்கல் வீதம்	10.13	10.35	11.31	13.46	15.06	-	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன்வழங்கல் வீதம்	10.07	10.73	13.72	20.00	21.50	-	-
வைப்பு வீதங்கள்							
சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம்	5.07	5.17	5.52	6.99	8.41	9.56	-
சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதம்	6.15	6.30	6.84	8.97	11.06	12.60	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம்	6.50	7.68	15.35	16.98	17.15	-	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய நிலையான வைப்பு வீதம்	6.75	8.06	15.63	17.19	17.45	-	-

(அ) 2022 ஓகத்து 09 அன்று உள்ளவாறு

(ஆ) 2022 ஓகத்து 12 அன்று முடிவடைகின்ற வாரத்திற்கானது

மூலம்: இலங்கை மத்திய வங்கி